

# தாயகம்

"உண்மையைத் தேடி"



ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் புலிகளால் கடத்தப்பட்டுள்ளனர்.

## நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்கள் புலிகளால் படுகொலை.

ஆயிரத்துக்கும் அதிகமான தமிழ் வாலிபர்கள் புலிகளால் கடத்திச் செல்லப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இயக்கங்கள் தடைசெய்யப்பட்டபின் சாதாரண வாழ்க்கைக்கு திரும்பியிருந்த இவர்கள் தமது தனித்தலைமைக்கு இடையூறாக இருப்பார்கள் என்று புலிகள் கருதியதாலேயே மேற்படி படுகொலைகள் இடம் பெற்றுள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாணத்தில் இருந்து புலிகளின் விசா கெடுபிடி நிறுத்தப்பட்டதை தொடர்ந்து கொழும்பு வந்தவர்களின் செய்திகளை மேற்கோள் காட்டி கொழும்பில் இந்த செய்தி வெளிவந்துள்ளது. கடத்தப்பட்டு கொல்லப்பட்டோரில் பலர் புளொட் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. ஆளுலும் டெலோ, ஈ.பி. ஆர். எல். எஃப். தமிழ் மக்கள் பாதுகாப்பு பேரவை, தமிழ் தேசிய விடுதலை முன்னணி ஆகியவற்றின் முன்னுள் உறுப்பினர்களும் கடத்தப்பட்டுள்ளார்கள்.

இவ்வாறு கடத்தப்பட்ட பல நாற்றுக்கணக்கான இளைஞர்களின் பெற்றோர்கள் திருநெல்வேலிக்கு அழைக்கப்பட்டு அங்கு அவர்களின் பிள்ளைகள் கொல்லப்பட்டதாக பெயர் பட்டியலை வாசித்ததாகவும் இச் செய்திகள் தெரிவிக்கின்றன. மேற்படி கொலை

செய்யப்பட்ட சிலரின் உடல்கள் பெற்றோரிடம் கையளிக்கப்பட்டதாகவும் அவர்களின் இறுதிக் கிரியைகள் அமைதியான முறையில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் இது குறித்து பிரச்சனைகள் எழக்கூடாது என்றும் புலிகள் பெற்றோரை மிரட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது. புலிகள் நான்காயிரம் பேரை முன்பு துணுக்காயில் கைது செய்து வைத்திருந்தனர். தற்போது அந்த முகாம் சாவகச்சேரிக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன. தங்கள் உறவினர் பற்றி விசாரிக்க சென்ற பலரிடம் பங்கர் வெட்டும் போது வெள்ளை விழுந்து இறந்து விட்டதாக கூறப்படுகிறது.

இருப்பினும் கப்பம் வேண்டுவதற்காக கடத்தப்பட்ட பொதுமக்கள் கப்பத்தை கொடுத்தபின் விடுவிக்கப்படுவதாகவும் அறியப்படுகிறது.

## குடாநாட்டில் மீண்டும் ஊரடங்கு

யாழ்ப்பாணம் உட்பட யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் யாழ் உதவி அரசாங்க அதிபர் பிரிவில் உள்ள பலாலி, காணாநகர், மண்ணை தீவு, புங்குடுதீவு, ஊர்காவற்றுறை பகுதிகளில் செல்வாய் அதிகாரி ஆறு மணி முதல் காலவரையறையற்ற ஊரடங்கு அமுல் செய்தபின் புலிகளுக்கு எதிரான விமானத் தாக்குதல் ஒன்றை அதிகரித்துள்ளதாக அரசு அறிவித்துள்ளது. இதே வேளை கடந்த திங்கட்கிழமை பலாலி விமானத் தளத்தில் இருந்து புறப்பட்ட விமானம் ஒன்றின் மீது புலிகள் சுட்டதாகவும் எனினும் விமானம்

தாக்குதலில் இருந்து தப்பி பறந்து விட்டதென்றும் இவ் விமானம் துருப்புகளை கொண்டு சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டது. இத்தாக்குதலில் நான்கு விமானப்படைவினர் பலத்த காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ் மாவட்டத்தின் சில பகுதிகளில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மாவட்டங்களுக்கும் விஸ்தரிக்கப்பட்டதாக பிந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

## வடபகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்ட தீப்பெட்டிகளும் மெழுகுதிரிகளும் எரிப்பு வவுனியாவில் இராணுவத்தினர் அட்டகாசம்

செஞ்சிலுவைச் சங்கத்தினரால் யாழ்ப்பாணத்துக்கு ஆறு லொறிகளில் எடுத்துச் செல்லப்பட்ட உணவுப் பொருட்களும் அத்தியாவசிய பண்டங்களும் வவுனியா சர்வோதய அலுவலகமருகில் வைத்து இராணுவத்தினரால் தீவிர சோதனைக்குள்ளாக்கப்பட்டபோது மெழுகுதிரிகளும் தீப்பெட்டிகளும்

பறிமுதல் செய்யப்பட்டதுடன் தீக்கிரையாக்கப்பட்டன. மேற்படி சம்பவத்தை பெல்ஜியம் செஞ்சிலுவைச் சங்க பிரதிநிதிகளும் நேரில் கண்ணுற்றனர். மேற்படி ஆறு லொறிகளில் அனுப்பப்பட்ட பொருட்களை பெல்ஜிய செஞ்சிலுவைச் சங்கத்தினர் அன்பளிப்பாக வழங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

## ஓப்பரேஷன் ஃபிளாக் அரசு அறிவிப்பு

கோட்டையை விட்டு புலிகள் யாழ் கோட்டையில் பறக்கும் புலிக் கொடியை விமானப்படைவினர் ஓப்பரேஷன் ஃபிளாக் என்னும் விமானத்தாக்குதல் நடவடிக்கை மூலம் நாசம் செய்ய இருப்பதாக அரசு அறிவித்துள்ளது.

இதை அடுத்து யாழ் கோட்டையினுள் காணப்பட்ட பெருமளவு புலிகள் அங்கிருந்து வெளியேறியதாக யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு வந்த செய்தி ஒன்று தெரிவிக்கின்றது. அத்துடன் கோட்டைக்குள் இருப்போரை உடன் வெளியேறாமாறு விமானத்திலிருந்து துண்டுபிரகரங்கள் கோட்டைப் பகுதியில் வீசப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதே வேளை யாழ் கோட்டையில் புலிக்கொடி பறப்பது பற்றி இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஹமிட்ன் வணசிங்கவிடம் வினவப்பட்டபோது அது குழந்தைப்பிள்ளை விளையாட்டு, அதுபற்றி அக்கறை செலுத்த தான் குழந்தை அல்ல என்று தெரிவித்துள்ளார்.

ஈழக்கொடியை பறக்க விட யாருக்கும் உரிமையில்லை, ஈழக் கொடி பறப்பதை நாம் விரும்பவில்லை, இக்கொடியை பறக்க விடுவோருக்கு எதிராக ஓப்பரேஷன் ஃபிளாக் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 48 மணி நேரத்தில் இக்கொடியை அகற்றுமாறு விமானப்படைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதென ரஞ்சன்

## வெளியேற்றம்?

தெரிவித்துள்ளார். இதே வேளை கோட்டை மீது தாக்குதல் எதுவும் நடத்த வேண்டாம் எனவும் அவ்வாறு நடத்தினால் யாழ்.வைத்தியசாலையை திறப்பதில் தாமதம் ஏற்படும் எனவும் செஞ்சிலுவைச் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. ஒரு கொடியை அகற்ற பெருந்தொகையான பணத்தை செலவிடுகிறீர்களே என பத்திரிகையாளர் ஒருவர் ரஞ்சனிடம் கேட்டதற்கு ஆம், எமது கௌரவத்திற்காக இப்படி செய்யத்தான் வேண்டும் என ரஞ்சன் பதிலளித்துள்ளார்.

## புலிகளின் மருத்துவ கல்வாரி

யாழ்ப்பாணத்தில் திரும்பவும் பாடசாலைகளை திறக்க புலிகள் அனுமதி வழங்கியுள்ளனர். இதன்படி இனிமேல் எட்டாம் வகுப்பு வரையான வகுப்புகள் நடைபெறும் கல்வி கற்பிக்கும் பாடப்புத்தகங்களை மாற்றி புதிய வரலாற்றுப் பாடங்கள் கற்பிக்கப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்ட போதிலும் பின்னர் புலிகள் இதை கைவிட்டதாகவும் தெரியவருகிறது. பல்கலைக்கழகமோ, எட்டாம் வகுப்புக்கு மேலோ இந்த யுக்த காலத்தில் தேவையில்லை என்று கூறிய அவர்கள் மருத்துவ பட்டம் பெற முன்முண்டுகள் போதாதா என்று கேட்டதுடன் முன்னுண்டு மருத்துவ கல்வி வழங்கும் நோக்குடன் சில மாணவர்களையும் தெரிவு செய்துள்ளார்கள். இம்மாணவர்கள் முதல்வாரம் மந்திரை வைத்தியசாலையில் ஊசி போடும் முறையைப் பயின்றதாகவும் மறுவாரம் சத்திர சிகிச்சைப் பிரிவினுள் பயிற்சிக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்த தொற்று நீக்கிய ஆயுதங்களை அவர்கள் தொட்டுப் பரவித்ததால் அவற்றை பாவிக்க முடியாதென கூறி அங்கு கடமையில் ஈடுபட்டிருந்த பிரஞ்சு வைத்தியர்கள் வெளியேறியதாகவும் தகவல்கள் வந்து சேர்ந்துள்ளன. எட்டாம் வகுப்பு படித்தபின் ஒன்றில் புலிகளில் சேர வேண்டும் அல்லது விவசாயம் செய்ய வேண்டும் என்று புலிகள் அறிவித்துள்ளனர்.

தற்போது கனடாவில் வசிப்பவர்களின் வீட்டாரிடம் புலிகள் கப்பம் வாங்கி வருகின்றனர். கனடாவில் உறவினர்கள்

## தமிழ் கனடியர்கள் வீட்டிலும் கப்பம் கனடாவில் சேர்க்கும் பணம் எங்களுக்கு கிடைப்பதில்லை..

யாழ்.பொறுப்பாளர் பானு

உள்ள வீட்டாரிடம் ஒரு லட்சம் தொடக்கம் ஐந்து லட்சம் வரை அறவிடப்படுகிறது. இங்கும் புலிகளுக்காக பிரபாகரனின் கையெழுத்து என்று கூறப்படும் கையெழுத்துடனான ஒரு ரசீது வழங்கி பணம் சேகரிக்கப்படுவது தெரிந்ததே. இங்கு மாதாந்தம் 150 டொலர் வீதம் புலிகளுக்கு பணம் வழங்கும் ஒருவரின் வீட்டாரிடமும் ஐந்து லட்சம் தரும்படி புலிகள் வற்புறுத்தியிருக்கின்றனர். இங்கு வசிப்பவரின் சகோதரர் யாழ்.மாவட்ட பொறுப்பாளர் பானுவிடம் சென்று தனது சகோதரர் கனடாவில் மாதாந்தம் 150 டொலர் கொடுப்பதாக தெரிவித்தபோது கனடாவில் இருந்து ஒரு சதம் கூட தங்களுக்கு கிடைப்பதில்லை என்றும் அங்கு கொடுத்தால் என்ன? கொடுக்காவிட்டால் என்ன? தாங்கள் கேட்ட பணத்தை தரும்படி பானு அவரிடம் தெரிவித்துள்ளார். இந்த பானு தான் கோட்டைக்குள் சென்று கொடி நாட்டியவர் என்பது குறிப்பிடத்தக்கது.



## நிர்வாணமாய்

அம்மா...

அன்று

நிலா நிலா

ஒடி வா என்று பாடிக்கொண்டிருந்தேனே  
அப்போது எனக்கு ஐந்து வயது தானே..  
சிலந்தி வலையை துடைத்து ஒழித்தாயே..  
விளக்கை முற்றுகையிட்ட விட்டில்களை  
நீரினால் கைது செய்து  
வெளியே கொட்டினாயே.....  
சிலந்திகளுக்காகவும், விட்டில்களுக்காகவும்  
அரை நிர்வாணமாய் முற்றத்தில் நின்று  
அலறி அழுதேனே....

இன்று தமிழர்களை துடைத்தொழிக்கிறார்கள்.  
அப்பாவினை அகதிகளாக  
வெளியே கொட்டுகிறார்கள்.  
இன்பமென்னும் மேலாடையை கிழித்தெறிந்து  
வேதனையுடன் அலறி அழுகின்றேன்.

என் அலறல்கள் மௌனத்துக்குள்  
அடக்கம் செய்யப்படுவதால்  
சத்தங்கள் வெளியே வருவதில்லை.

## காதல்

விளக்கே,

நான் உன்

உஷ்ணத்தை காதலிக்கவில்லை

பொன்றிற ஒளியைத் தான்

காதலிக்கின்றேன்...

எத்தனை முறை எட்டி வந்து

உனை முத்தமிட

துடித்த போதெல்லாம்

என் சகாக்களை

பொசுக்கி துடித்து

சாகவைத்தாய்.

மனிதர்கள் வேற்றுமைகளால்

காதலர்களைப் பிரித்து விடுகிறார்கள்.

விளக்கே நீயும் அப்படியா?

நான் காதலித்தது

உன்னையல்ல..

உன் ஒளியைத் தான்.

நீ பகலில் ஒளிர்ந்து பார்.

நான் வருவதில்லை

உன் ஒளி பகலில் எழில் தருவதில்லை

இருட்டுக்குள் ஒளிர்..

நான் வருவேன்

என் இறுதி முச்சு இருக்கும் வரை

நான் என் காதலுக்காக

போராடிக் கொண்டிருப்பேன்..

ஒரேயொரு முறையாவது

ஒளியை முத்தமிட்டு இறப்பேனே தவிர

உன் சவாலுக்கு அஞ்சி

புறமுதுகு காட்ட மாட்டேன்.

## புரிந்து கொண்டேன்

பனிமலரென

முத்தமிட்டேன்..

சுட்ட போது

திடுக்குற்றேன்.

தென்றலென

மயங்கினேன்

புயலாய் வந்தபோது

தடுமாறினேன்

இருந்தும்

உனக்குள்ளிருப்பது

தேன் எனப் பருகினேன்.

துடித்துடித்து

மாய்கின்றபோது தான்

உனக்குள்ளிருப்பது

விசம் எனப் புரிந்து

கொண்டேன்.

## அனைவரும்

உங்களுக்காக

உங்களைப் பற்றி

ஒரு கவிதை பாடுவேன்

அப்போது

நீங்கள்

உரக்க கைகளைத்

தட்டுவீர்கள்.

உங்கள் ஆத்மாவை

நான் கரைத்து விட்டதாக

கூறுவீர்கள்.....

உங்கள் விழிகளின்

விளிம்பில் பூக்கை

கண்ணீர் மலர்களை

எனக்கு அர்ப்பணிப்பீர்கள்...

அப்போது...

சட்டம் என் கைகளில்

இரும்பு மலரை மாட்டியிருக்கும்.

நீங்கள் அனைவரும்

அமைதியாய் சென்று விடுவீர்கள்.

## கவிக்கோலம்

குமாரி மொனிக்கா

## உடன் பிறப்புகள்

சிதறிய எலும்புக்கூடுகளை

பொறுக்கி புத்தகங்கள் போல்

அடுக்கி...

கொண்டு சடுகாடு ஆபீசினுள்

சென்று கணக்கிட்டுப் பார்க்கிறேன்.

கணக்கெழுத மையும் இல்லை.

கண்ணீரில் எழுதிய கணக்கை

கூட்டிப் பார்த்தேன்.

கண்ணீருக்கு நிறமில்லை என்பதால்

இறுதியில்

விடை தெளிவாக தெரியவில்லை.

எலும்புக்கூடுகளை

அடக்கம் செய்ய சக்தியுமில்லை.

சருகுகளினால் அள்ளி முடி விட்டேன்.

தொலைவை நோக்கி நடக்கின்றேன்.

ஒரு காற்று சருகினை அள்ளி போகவே

மீண்டும் எலும்புக்கூடுகள்

மண்மீது தெரிகின்றன.

திரும்பிப் பார்த்து அழுகின்றேன்.

என் உடன்பிறப்புகளின்

சின்னங்களல்லவா..

மீண்டும் மீண்டும்

அந்த சின்னங்களுடன்

போய் உறங்கிப் போனேன்.

## உறக்கம்

ஆதவனே

உன் காதல் அம்புகளைக் கண்டு

ஆடைகளைக் களைந்தெறிந்து

நிர்வாணமாய்

சிரிக்கும் செந்தாமரையிடம்

வாழ்வதற்கு

நீ வரிப்பணம் கேட்பதுண்டா?

உனையே உயிருக்குயிராய்

காதலிக்கும்

அந்த தாமரை நீ மறைந்ததும்

அழுவதேன்....

சில காலங்களுக்குள்

அழிந்து விடும்

அந்த தாமரைக்காய்

நீ மட்டும் அழுவதில்லையே...

இந்த மானிடர்களும்

சில காலங்களுக்குள்

மண்ணுக்குள்

மறைந்து விடுவார்கள்.

யாருக்காக யார் அழுவது...

எல்லாமே மறைந்து விடும்

மாயவிம்பங்கள்

இதை அறியா ஜீவன்கள்

அவசரப்பட்டு

போரினும் புரட்சியினும்

மரண பாசறைக்குள்

உறங்கி விடுகின்றனர்.

## வாழ்க்கை

உங்கள் சாம்பல்கள்

சரித்திர ஏடுகளாகி

குருதி எழுத்துக்களாகி

வேதனைகள் முற்றுப்புள்ளியாகி

எதிர்காலம் கேள்விக்குறியானதோ?

விடைகளெல்லாம்

விடியாத விடியல்களோ

வசந்தங்கள் எரிந்து

சருகாய் போக...

அகதிகளாய் அழும்

ஒலி எங்களுக்கு

கேட்கின்றது.

மௌனத்தில் அழுகின்றோம்..

தினம் தினம்

மரணபட்டியல்களை

புரட்டி மௌன அஞ்சலி

செலுத்துகின்றோம்.

அணுவணுவாய் செத்துக்

கொண்டிருக்கின்றோம்.

## சூரியனே...

எத்தனை துயரங்கள்

உங்களை போர்வையிட்டன..

வேதனையுடன் விம்முகின்ற

என் இனிய ஜீவன்களே...

மண்ணெண்ணெயின் விலையும்

தீப்பெட்டியின் விலையும்

நெருப்பாய் எரிய..

கொதிக்கும் கண்ணீரில்

நீங்கள் எரிகின்றீர்களோ...

காரிருளினில் சின்ன ஒளிதனை

புயலே நீயும் தீண்டாதே..

சூரியனே

அப்பாவி ஜீவன்களின்

அழுகை ஒலி உனக்கு

கேட்கவில்லையா?

இரவில் வந்து நீ

எரிந்தால்..

இருள் அகலுமன்றோ

# வெளிக் கூலிகள்

## யார் துரோகிகள்? யார் கைக்கூலிகள்?

சோற்றுக்காக சுதந்திரத்தை விற்கிறார்கள், கொழும்புக்கும் இந்தியாவுக்கும் வெளிநாடுகளுக்கும் சென்றவர்கள் துரோகிகள், இந்திய இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துபவர்கள், ஆயுதப் பயிற்சி பெறுபவர்கள் எல்லோரும் வளர்ப்பு பிராணிகள், துரோகக் கும்பல்கள், கைக்கூலிகள், சுதந்திரம் கடைச்சரக்கல்ல விலை கொடுத்து வாங்குவதற்கு, அழிவில்லாமல் சுதந்திரம் இல்லை....

இப்படி பல பொன் மொழிகளை உதிர்க்கும் மேதாவிடங்களுக்கும் அவர்களுக்கு ஆமா.. ஆமா.. போடும் கும்பலிற்கும் இந்த பொன்மொழிகளை மீண்டும் படித்து பார்க்குமாறு வேண்டிக் கொள்கிறேன்.

இம் மேதாவிடங்களுக்கும்

தலைமைகளும் முக்கியஸ்தர்களும் இந்தியாவிலும் லண்டனிலும், கொழும்பிலும் தப்பி ஓடி பாதுகாப்பாக இருந்து கொண்டு சோற்றுக்காக சுதந்திரத்தை வற்று மற்றவர்களுக்கு வழிகாட்டினார்கள். தற்போது லண்டனிலும் பாரிசிலும் இருந்து கொண்டு புழுகு முட்டைகளை அவிழ்த்து விடுகிறார்கள்.

இந்த நேரத்தில் காடுகளில் தங்கள் மெய்ப்பாதுகாவலர்களுடன் பாதுகாப்பாக இருந்து சோற்றுக்காக சுதந்திரத்தை வற்று போராடிக் கொண்டிருக்கிறார்கள். அண்மையில் வெற்றிகரமாக தப்பியோடி பாதுகாப்பாக இருக்கும் இவர்களால் பல அப்பாவி இளைஞர்களும், குழந்தைகளும் பலியாகி வருகின்றனர். பசி, பட்டினியால் மக்கள் மடிந்து கொண்டிருக்கிறார்கள். பலர் தற்கொலை செய்து கூட இருக்கிறார்கள்.

தாங்கள் தப்பி ஓடினால் பின்வாங்கல், மக்கள் தப்பி ஓடினால் துரோகிகள்?

வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் துரோகி என்று கூறுகிறார்கள். வெளிநாடுகளுக்கு தப்பி வந்த துரோகிகள் தான் இன்று இங்கு உண்டியல்களுடன் வலம் வருகிறார்கள். இவர்கள் எல்லாம் தியாகிகளா? அப்பாவி மக்கள் தங்கள் உயிர்களை காப்பாற்ற ஓடினால் மட்டும் துரோகிகளா? இங்கு இருந்து ஆமா. ஆமா என்று புலம்பும் கூட்டம் தங்களுக்கும் தலைமை துரோகிகள் என்று வர்ணிப்பதை இன்னமும் ஏற்றுக் கொண்டு தான் ஆதரிக்கிறார்களா?

இந்திய இலங்கை அரசுகளிடம் பயிற்சி பெறுபவர்கள், ஆயுதங்கள் பெறுபவர்கள், பேச்சுவார்த்தை நடத்துபவர்கள் எல்லாம் கைக்கூலிகள், வளர்ப்பு பிராணிகள் என்கிறார்கள். ஆரம்பத்தில் கூட்டணிக்கும் பின்பு இந்திய அரசுக்கும் பின்பு நேருவுக்கும் பின்பு இலங்கை அரசுக்கும் மாறி மாறி வளர்ப்பு பிராணிகளாயும் கைக்கூலிகளாயும் டில்லியிலும் ஹில்லனிலும் உல்லாசமாயும் இருந்தவர்கள் மற்றவர்களை வளர்ப்பு பிராணிகள் என்பது வேடிக்கையானது. பொதுமக்களையும்

குழந்தைகளையும் டயர் போட்டு கொழுத்தியவர்கள் இப்படி சொல்வது நகைப்புக்குரியது.

சுதந்திரம் கடைச்சரக்கல்ல என்கிறார்கள். ஏற்கனவே இந்திய, இலங்கை, இஸ்ரேல் நாட்டு இரகசிய ஏஜண்டுகளால் விலைக்கு வாங்கப்படுவதும் விற்கப்படுவதமாக இருக்கிறார்கள். இவர்கள் ஏன் சுதந்திரத்தை விலை கொடுத்து வாங்கலாமே..

அழிவின்றி சுதந்திரம் இல்லை என்று கூறுபவர்கள் இலங்கை இராணுவத்தையும் இந்திய இராணுவத்தையும் வீட்டு வாசல்களுக்குள்ளும் வைத்திய சாலைகளுக்குள்ளும் கொண்டு வருவதில் உலகமாவீரர்கள். இப்படிக்கொண்டு வந்து விட்டு தப்பியோடுவதில் பெரும் சமர்த்தர்கள்.

இந்த மேதாவிடங்கள் தங்கள் பதவிகளுக்காக தங்கள் இயக்கத்தவர்களுையே வீரமரணம் என்ற பெயரில் கொல்வதும் தெரிந்த விடயம். இவர்களுக்கு சுதந்திரம் முக்கியமா? பதவி முக்கியமா? என்பது தமிழ் மக்களுக்கு தெரிந்த விடயம். இவர்கள் ஒரு தடவை தாங்கள் மக்களை ஏமாற்றுவதற்காக கூறும் விடயங்களை தாங்களே ஒரு தடவை பார்க்கக் கொள்ளட்டும். -ஸ்ரீவா-

## ஈரோஸ் கலைக்கப்படவில்லை...

## எங்கும் போய் முட்டிக் கொள்ள வேண்டாம்!

தாயகம் சென்ற இதழில் எங்க போய் முட்ட பகுதியில் ஈழவர் தளபதி எனக் குறிப்பிட்டிருந்த பகுதியைக் கண்ணுற்றேன். அது யாரைக் குறிப்பிடுகிறதென்ற விவாதத்தை ஒரு புறம் வைத்து விட்டு சமீபத்தில் மொன்றிய லுக்கு வந்த ஈரோஸின் புரட்சிகர நிறைவேற்றுக் குழு உறுப்பினர் சங்கர் ராஜி அவர்களது கருத்தரங்கில் அழைப்பின்பேரில் கலந்து கொண்டவர்களில் நானும் ஒருவன் என்ற முறையில் எனது கருத்துக்களை உங்களுடனும் சக வாசகர்களுடனும் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். இக்கருத்து ஈரோஸுடன் கொண்டவர்களும், நடுநிலைக் கருத்துள்ளவர்களும், எதிர்க்கருத்துக் கொண்டவர்களும் சமூகக் கொடுத்திருந்ததும், கருத்தரங்கு மிக ஆரோக்கியமான முறையில் நடத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. கனடாவிற்கு சில நாட்கள் உத்தியோகப்பற்றற்ற, தனிப்பட்ட முறையிலான விஜயமாக இவரது வருகை கணிக்கப்பட்டாலும் இன்றைய நிலையில் வெளிநாட்டு ஈரோஸ் உறுப்பினர்களின் ஆதரவு நாடித்துடிப்பை அளக்குமுகமாயே சங்கர் பயணித்து வருகிறார் என்பதும் நிரந்தரமாக கனடாவில் தங்கும் நிலையில் சங்கர் ராஜி இல்லை என்பதும் வெளிப்படையாய் தெரிந்தது. ஈழத்தை நிர்வாகிக்கும் புலிகள் இயக்க முக்கியஸ்தர்கள் பலர் வெளிநாடுகளில் அகதிகளாக மாறி வருகின்ற நேரத்தில் சங்கரும் அகதியாகத் தான் இங்கு வந்தாரோ என்று முட்டிக் கொள்ளும் ஒரு சந்தேகம் தீர்ந்தது.

மேலும் பலரது சந்தேகங்களை தீர்க்கும் வகையில் ஈரோஸ் கலைக்கப்படவில்லை என்பதை சங்கர் ராஜி உறுதி செய்தார். புலிகள் இயக்கம் தமது போரட்ட நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே ஈரோஸினை ஒன்றிணைக்கும் தீர்மானத்தை எடுத்திருக்கிறது. மேலும்

ஈரோஸ் புலிகள் ஒன்றிணைப்பு ஈரோஸின் முழுமையான தீர்மானமாக இன்னும் கருதப்பட முடியாது என்பதும் இக்கருத்தரங்கின்போது புலனாகியது. ஈரோஸ் கலைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட பத்திரிகையாளர் மாநாட்டில் பாலகுமார் கலந்து கொள்ளாததும் ஒன்றிணைப்பின் அறிக்கையாக பத்திரிகையாளரிடம் வழங்கப்பட்ட அறிக்கையானது அதற்கு முன்பு வேறொரு சந்தர்ப்பத்தில் வெறுமையாக பாலகுமாரினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை என்பதும் பல ஊகங்களுக்கு வழி வகுத்தது. பழைய அறிக்கையே திகதி மாற்றப்பட்டு புதிய அறிக்கையாக விளியோகிக்கப்பட்டிருக்கிறது. மத்திய குழு உறுப்பினர் பலர் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் சிக்கியிருப்பதும் சுதந்திரமான தொடர்புகள் ஏற்படுத்துவது சாத்தியமற்றதாக மாறியுள்ளதும் ஈரோஸிற்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. சில விபரங்களை தெரிவிப்பது கூட பலமான பாதிப்பை உருவாக்கிவிடும். டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எஃப் இற்கும் புலிகளுக்கும் இடையில் ஏற்பட்ட ஆயுத மூலம் மேவுதல் என்ற அரசியல் இங்கு தவிர்க்க விரும்புவதாகவே தெரிகிறது. ஈரோஸ் பொதுவாகவே பொதுமக்கள் பாதுகாப்பை அதிகளவு கொண்ட அரசியலையே நடத்த முயன்றிருக்கிறது. எனவே தனது இயக்கத்தை சேர்ந்தவர்களை அர்த்தமற்று புலிகளிடம் பலி கொடுக்க ஈரோஸ் விரும்பவில்லை போலும். அஞ்சகல் அஞ்சாமை மடமை.

ஈரோஸ் புலிகளுக்கு எதிரான சக்தியாக என்றும் இயங்கவில்லை என்பதை சங்கர் ராஜி பலமாக ஆமோதித்தார். புலிகளுக்கு மாற்று சக்தியாகவே நாம் எப்போதும் இயங்க முயன்றோம். இது சரிவரப் புரிந்து கொள்ளப்படாததாலேயே சகல

இயக்கங்களோடும், இந்திய இலங்கை அரசுகளோடும் எமக்கு முரண்பாடுகள் ஏற்படலாயின" என்றார். இது தமிழ் மக்களின் தலைமையை பலவந்தமாக சவீகரித்துக் கொண்டிருக்கும் புலிகளின் தலைமையின் தோல்வியையும் ஈரோஸ் துல்லியமாக கணக்கிட்டு வைத்திருப்பதாயே எனக்கு பட்டது. தமிழ் மக்களின் எதிரியார் என்ற கேள்விக்கு ராஜியின் பதில் "நிச்சயமாக சிங்கள அரசுதான்" என்றும் பதிலளித்தார்.

கருத்தரங்கு முழுவதும் சங்கர் ராஜியின் கருத்தாளும் பிரதிபலிக்கது. ஈழப்பிரச்சனையை உலக அரசியல் மாற்றங்களுடன் சம்பந்தப்படுத்தியே அவரது பல கருத்துக்கள் வெளியிடப்பட்டன. ஈழத்தின் வெற்றி உலக அரசியலை சரியாக புரிந்து கொண்டு போராட்டத்தை வழிநடத்துவதிலேயே தங்கியிருக்கிறது. "இந்தியாவின் தலையீடோ, ஆதரவோ இன்றி ஈழம் என்பது சாத்தியமில்லை" என்று உறுதியாக கூறினார். வல்லரசுகளின் கெடுபிடியுத்தம் முடிவடைந்த நிலையில் தனிமைப் படுத்தப்பட்ட போராட்டமாக ஈழப்போராட்டத்தை சேர்த்து, கெடுபிடியுத்தத்தின் அடுத்த கட்டமான பொருளாதார யுத்தத்தின் அடிப்படையிலேயே ஈழப் போராட்டம் வழிநடத்தப்பட வேண்டும் என்ற அவரது கருத்து

சிந்திக்க வேண்டியது.

பிரபாகரன், பாலகுமார் உட்பட பலர் ஆதரித்த இந்திய இலங்கை ஒப்பந்தம் மீண்டும் அமுலுக்கு வருமா? என்ற கேள்விக்கு அதன் பகுதிகளை புலிகளை ஏற்க வேண்டிய காலம் வந்தாலும் வரலாம் என்றார். புலிகளை அசிக்க பட்ச கோரிக்கைகளை முன்வைத்துப் போராடுகிறார்கள் என்ற கருத்துக்கு "சில வேளைகளில் குறைந்த பட்ச உரிமைகளுடன் ஒத்துப் போக வேண்டிய நிபந்தனையை ஏற்க கூடிய இயக்கமாக எது வரக்கூடும்?" என்று பதிலை எங்கள் சிந்தனைக்கு விட்டார்.

இன்னொரு இடத்தில் "தமிழ் ஈழப் போராட்டத்தை இருவகையில் நடத்த திட்டமிடப்படுகிறது. ஜனநாயகம் நசுக்கப்படினும் முதலில் ஈழத்தை பெறமுடியும் போராட்டம், அல்லது ஜனநாயக கருத்துகளை மதித்தவாறு நடத்தப்படும் ஈழத்தை நோக்கிய போராட்டம். இதில் எதை ஆதரிப்பது என்பதை தீவிரமாக சிந்தித்து செயலாற்ற வேண்டிய காலம் நெருங்கி விட்டது" என்றார்.

உண்மைதான். ஈழம் வந்தால் இது எம் சொந்த வெற்றி என உரிமை கோர முயல்பவர்கள் அவர்களது போராட்டம் தோற்றால் இது உங்களால் ஏற்பட்ட தோல்வி என்ற குற்றச்சாட்டையும் ஏற்கவும் தயாராக இருக்க வேண்டும்.

ஸ்ரீவா

## பார்க்கடேல் கல்லூரியில் வாணி விழா

கடந்த 28.09.90 அன்று இலங்கைத் தமிழ் மாணவர் அமைப்பினால் பார்க்கடேல் கல்லூரியில் வாணி விழா கொண்டாடப்பட்டது. தலைவர் ச.குதேந்திரனின் வரவேற்புரையுடன் விழா ஆரம்பமானது. அதன் பின் பூஜை இடம் பெற்றது. விக்ரோநியா ராணியார் கல்லூரி ஆசிரியை திருமதி நடராஜா அவர்கள் வாணி விழா பற்றி கருக்கமாக உரையாற்றினார். கல்லூரி அதிபர் திருமதி ஷீலா காம்பெல்டன் பேசுகையில் "இங்கு பல மொழி மாணவர்கள் கற்கின்றனர். ஆனால் முதன் முறையாக இப்படியான ஒரு விழாவை கற்கின்றனர். ஆனால் முதன் முறையாக இப்படியான ஒரு விழாவை கற்கின்றனர். இலங்கைத் தமிழ் மாணவர் அமைப்பு நடத்தி உள்ளது. இதனை நான் இலங்கைத் தமிழ் மாணவர் அமைப்பு நடத்தி உள்வாங்கி செய்வோம்" என்று பாராட்டுகிறேன், இவ்வாறான நடத்த உதவி செய்வோம்" என்று உறுதியளித்தார். இணைச்செயலாளர் ந.ராஜேந்திரா நன்றி உரை கூறினார். பின் வாணி விழா பற்றிய சிறப்பு மலர் ஒன்று அமைப்பினால் வெளியிடப்பட்டது. இறுதியில் எமது கலாசார உணவு வகைகள் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பரிமாறப்பட்டன. இவ்விழாவில் சுமார் நாற்பது மாணவர்களும் 25 ஆசிரியர்களும் கலந்து சிறப்பிக்கனர். வரவேற்புரை, சிறப்புரை, நன்றியுரை என்பன ஆங்கிலத்திலேயே நடைபெற்றன.

தகவல்: இந்திரா சுகிர்தன்

### இந்த அழிவு இன்னும் எவ்வளவு காலம்?

### தமிழாக்கம் இ. கருணாகரன்.

1990 செப்டம்பர் 9 ம் திகதி கொழும்பு மென்ஸ் வீதியில் அமைந்துள்ள சமூக சமய நடுவத்தில் சமாதானத்தை ஏற்படுத்துவது எவ்வாறு? என்னும் தலைப்பில் செயற்பாட்டாளர்களுக்காக (Activists) நடத்தப் பெற்ற பயிற்சி உரையாடலின் (Workshop) பின்னர் வெளியிடப்பட்ட சிங்களப் பிரசுரத்தின் மொழிபெயர்ப்பே இக்கட்டுரை. இதன் உள்ளடக்கம் இன்றைக்கு காலம் கடந்ததாக காணப்பட்டாலும் அரசின் மூர்க்கத்தனமான நடவடிக்கைகளை அனைத்து சிங்கள மக்களும் ஏற்றுக்கொள்ள இல்லை எனவும், தேசிய இனப் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு ஒன்று காணப்பட வேண்டும் என்ற நோக்குடன் தென்பகுதி ஜனநாயக சக்திகள் செயல்படுகின்றனர் என்பதையும் இப்பிரசுரத்தின் கருத்து வெளிக்காட்டுகிறது. இவ்வாறான உரையாடல்கள் தென் இலங்கையின் பலபகுதிகளிலும் அண்மைக் காலத்தில் இடம்பெற்றுள்ளன. ஆகஸ்ட் நாவாந்திகதி குருணாகலில் நடைபெற்ற இவ்வாறான உரையாடலுக்கு பத்துக்கும் மேற்பட்ட பௌத்த பிக்குகள் உட்பட 150 இறங்கும் மேற்பட்ட செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டனர். தேசிய இனப்பிரச்சனை தொடர்பாக அரசின் இராணுவ நடவடிக்கையை கண்டிக்கும், அரசியல் தீர்வுக்காகவும் பணியாற்றிய தென்பகுதி மேர்சு அமைப்பின் பொதுச்செயலாளராக இருந்த திரு இந் திகா குணவர்தனா உட்பட இளைஞர்கள் 3000த்திற்கும் மேற்பட்டோர் யூ. என். பி அரசாங்கத்தினால் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத் தக்கது.

990 ஆனி மாதம் 11ம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அரசுக்கும் இடையே ஆரம்பமான பாரிய யுத்தத்துடன் அதுவரை காலமும் இவ்விரு பகுதியினருக்கும் இடையே கடைப்பிடிக்கப்பட்ட யுத்த நிறுத்தம் முறிவுற்றது. யுத்தம் ஆரம்பமாகி (செப்டம்பர் 9 ம் திகதி) இன்றுடன் மூன்று மாதம் கடந்து விட்டது. இவ் யுத்தத்தின் விளைவாக இதுவரை ஏற்பட்ட அழிவுகள் சிந்திப்பதற்கே கடினமானது. அழிவுற்ற மனித உயிர்களின் எண்ணிக்கையை எவருமே அறிய மாட்டார்கள். உத்தியோக பூர்வமான தகவல்கள்படி 11.5 லட்சம் மக்கள் அகதிகளாகப் பட்டுள்ளனர் மிக அனேகர் அவ்வீணம் அடைந்துள்ளனர். பிஞ்சுநக பெறுமிட மிக்க சொத்துகள் அழிக்கப்பட்டுள்ளன. யுத்தத்திற்கான செலவீனங்கள் அனைத்து மக்களின் தலையில் கட்டப்பட்டுள்ளது. இவை அனைத்தையும் விட மிகவும் வேதனைக்குரிய தம் நீண்டகால பாதிப்பை ஏற்படுத்துவதுமான விளைவு என்ன வெனில் மக்கள் மத்தியில் உருவாக் கப்பட்டுள்ள யுத்த மனோபாவம் மூலம் தேசிய இனப்பிரச்சனைக்கு தீர்வுகான வேண்டும் என்ற கருத்து மனித சிந்தனையை மேலும் பின் தள்ளியுள்ளது. யுத்தத்தின் விளைவுகள் பல. ஆயுதப் படைகளுக்கும் போராளிகளுக்கும் இடையேயான போதல்களின் போது மரணங்கள் ஏற்படுகின்றன. இதனை யுத்தத்தின் விளைவு என ஏற்றுக் கொள்வோம். இதுதவிர கண்ணி வெடிகளில் அகப்பட்டு இராணுவத்தினரும் பொதுமக்களும் இறக்கின்றனர். அரசு படையினரின் விமான, ஷெல், மோட்டார் தாக்குதல்கள் காரணமாகவும், கைது செய்யப்பட்ட இளைஞர்கள் படுகொலை செய்யப்

ஏற்பட்டுள்ளது. அத்துடன் விடுதலைப் புலிகளால் சிங்கள அப்பாலி பொது மக்கள் கொல்லப் படுவதோடு இனநீடுகையாத நபர்களால் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதும் இடம் பெற்று வருகிறது. பொதுமக்கள் படுகொலை செய்யப்படுதல் யுத்தம் காரணமாக ஆகஸ்ட் 15 வரை இறந்த பொதுமக்கள் 682 பேர் என அரசு தரப்பு புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இறந்தோர் இத்தொகையின் பன்மடங்காக இருக்கும் என்பதை சிறு குழந்தைகளும் விளங்கிக் கொள்ளும். விமானத்திலிருந்து குண்டு வீசதல், ஷெல், மோட்டார் தாக்குதல்களுடன் கூடிய யுத்தத்தில் அகப்பட்டு இறப்போர் தொகை பற்றி திட்டவாத்தமாக கூறுவது கடினமானும். அது ஒரு மதிப்பீடாகவே இருக்க முடியும். டெலோ இயக்க மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு கருணாகரனின் தகவல்கள்படி நூற்றுக்கணக்கான தமிழ்ப் பொதுமக்கள் ஜூலை மாத இறுதிவரை கொல்லப் பட்டுள்ளனர்.

### சிங்கள முஸ்லீம் பொதுமக்கள் படுகொலை

ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் பலதடவைகள் சிங்கள பொதுமக்கள் தாக்கப் பட்டுள்ளனர். அம்பாறை மாவட்டத்தில் பண்டாரதாவ கிராமத்தில் பயங்கரவாதிகள் தாக்கியதனால் 32 பேர் கொல்லப் பட்டுள்ளனர். ஹொரவப் பொத்தானையில் பன் பயணிகள் 28 பேர் கொல்லப்பட்டனர். பதவிய புல்மோட்டை பாதையில் 15 பேரும், வவுனியாவில் 8 பேரும், முதுாரில் 6 பேரும் கொல்லப் பட்டுள்ளனர். படுகொலை செய்யப்பட்ட முஸ்லீம் மக்களது தொகையும் அதிகமானது. இதுவரை 1750 இறங்கும் மேற்பட்ட முஸ்லீம் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் அஷ்ரப் தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் முன்னும் திகதி காத்தான்குடி பள்ளிவாசல் இரண்டில் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தோரில் 130 க்கும் அதிகமானோர் படுகொலை செய்யப் பட்டனர். அக்கரைப்பற்றில் 51 பேரும், ஏறாறுவில் 116 பேரும் ஆக முஸ்லீம் பொதுமக்கள் பெருமளவில் கொல்லப் பட்டுள்ளனர். சிங்கள முஸ்லீம் பொதுமக்கள் விடுதலைப் புலிகளாலேயே படுகொலை செய்யப்பட்டு வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த யுத்தம் காரணமாக மிகுந்த ஒடுக்குமுறைக்கும் துன்ப துயரங்களுக்கும் ஆளாகியுள்ளவர்கள் தமிழ்மக்களே! அவர்கள் முகம் கொடுக்கும் நிலைமைகள் மிகவும் கொடுமானவை. இவர்களின் துன்பங்கள் பற்றி தேசிய எனக் கூறிக்கொள்ளும் சிங்கள, ஆங்கிலப் பத்திரிகைகள் எவ்விதமான பிரச்சாரமும் இல்லாதது மிகவும் வேதனைக்குரியது. வீடுகள் இரண்டிற்குள் போட்டு எரிக்கப் பட்டவர்களின் 40 சடலங்களும் வீரமுனையில் கைது செய்யப் பட்டவர்களுடையது என அம்பலமாகியுள்ளது. கல்முனையில் 29 சடலங்களும், காரைதீவில் 20 சடலங்களும் எரிந்த நிலையில் கிடந்துள்ளன. ஜூன் மாதம் 29 ஆம் திகதி 82 சடலங்களும், ஜூலை முதலாம் திகதி 45 சடலங்களும் எரிந்த நிலையில் வேட்டக்காடு ஏற்றுமட்டிடத்தில் காணப்பட்டுள்ளன.

சடலங்கள் 600 இறங்கும் மதிக்கமென ஈ. பி. ஆர். எல். எஸ் பாராளுமன்ற உறுப்பினர் திரு குகனேஸ்வரன் ஜூலை 19 ஆம் திகதி தெரிவித்துள்ளார். விசேடமாக கிழக்கில் இடம் பெறும் விமானத் தாக்குதல்களால் மிக அதிகமானோர் கொல்லப் பட்டிருக்கலாம். இதுபற்றி சரியான தகவல்களை பெறுவது கடினமாக உள்ளது. விடுதலைப் புலிகளின் முகாம்களை இலக்காகக் கொண்டே விமானத் தாக்குதல்கள் நடத்தப்படுவதாக அரசதரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால் பொது மக்களை பாதுகாத்து குண்டு வீச்சுகளை நடத்தும் திறமை விமானப் படையினருக்கு உண்டா? என்பது கேள்விக்குரியது. யாழ்ப்பாணத்திலிருந்து கிடைத்த தகவல் ஒன்றின்படி யாழ் கோட்டையை உதாரணத்திற்கு கொள்வோம். கோட்டை கால் சதுர மைல் பரப்பை கொண்ட விஸ்தீரமான இலக்காகும். சிக்கியிருந்த படையினரது தேவைகளுக்காக உணவுப் பொதிகளை போடும் முயற்சியில் வான் படையினர் ஈடுபட்டனர். ஒருகடவை அவ்வாறு போடப்பட்ட உணவுப்பொதியானது கோட்டையில் இருந்து முக்கால் மைலுக்கு அப்பால் இருந்த புனித பீட்டர் தேவாலயத்தின் கூரை மீது வீழ்ந்தது. இச்சம்பவம் மூலமாக புலிகளின் இலக்குகள் மீது தாக்குவதாக கூறும் அரசு நடைமுறையில் என்ன செய்யும் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறான கொலைகளைத்தவிர கிராமங்களில் வாழும் அப்பாவித் தமிழ் மக்கள் கொலைசெய்யப் பட்டுள்ளனர். சில சந்தர்ப்பங்களில் ஆயுதம் தாங்கிய முஸ்லீம் இளைஞர்களே இப்படுகொலைகளை நடத்தியுள்ளனர். ஜூலை 26 ஆம் திகதி மட்டக்களப்பு பெரியகல்லாறு என்னுமிடத்தில் 29 பேர் கொல்லப்பட்டுள்ளனர் ஆகஸ்ட் 04 ம் திகதி கிரான் என்னுமிடத்தில் 43 பேரும் ஆகஸ்ட் 08 ம் திகதி சவளக்கடையில் 27 பேரும் 09ம் திகதி நற்பிட்டிமுனையில் 49 பேரும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். நின்றாலூர் ஊசவக் கோவிலடியில் 72 பேரும், சம்மாந்ததுறை வீரமுனையில் 24 பேரும், செங்கலடியில் 75 பேரும் படுகொலை செய்யப் பட்டுள்ளனர்.

அநேக சந்தர்ப்பங்களில் உயிருடன் தமிழர்கள் டயர்க்கு போட்டு கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரு சந்தர்ப்பத்தில் உயிருடன் எரித்துக் கொல்ல முயற்சிக்கப்பட்ட 15 வயதுடைய தமிழ் சிறுவன் எரிகாயங்களுடன் மருத்துவமனையில் தங்கியிருந்தார். இராணுவம் அவரைக் கடத்திச் சென்றது. அதன் பின்னர் அவர்பற்றிய எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை. இன்றொரு சந்தர்ப்பத்தில் பெற்ற தாயின் கண் முன்னே மகனுடைய உடல்மீது மண்ணெண்ணெய் ஊற்றப்பட்டு உயிருடன் டயர் குவியலிற்குள் வீசப்பட்டார்.

ஆயுதப் படையினரும் போராளிகளும், விடுதலைப் புலிகளும் நூற்றுக்கணக்கான பொலிசார் கைதுசெய்யப் பட்டதைத் தொடர்ந்தே இந்த யுத்தம் ஆரம்பமாகியது. கல்முனையில் சராசரமந்த பொலிசார் சுமார் 200 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 352 பொலிசார் காணாமல் போயுள்ளனர். திருகோணமலை மாவட்டத்தில் 40 இறங்கும் அதிகமான கொள்தலைக்காரர்கள் கொல்லப்பட்டனர். செப்டெம்பர் 06 ஆம் திகதி பாதுகாப்பு மமைச்ச செயலாளரின் தகவலின்படி கொல்லப்பட்ட இராணுவத்தினர்தும் பொலிசாரின்தும் தொகை 385. காணாமல் போனவர்கள் 458. காயமடைந்தோர் 1010 ஆகும். காயமடைந்தவர்களில் சுமார் 150 பேர் ஜொனி கண்ணி வெடியில் சிக்கி கைகால்களை இழந்தவர்களாவர். இவர்கள் தமது வாழ்க்கை பூராவும் அங்கவீனர்களே. அனேக பெற்றோர் வடக்கை நோக்கி யுத்தத்திற்காக அனுப்பப் பட்ட தமது பிள்ளைகள் உயிருடன் இருக்கிறார்களா இல்லையா என்பதைக் கூட அறியமாட்டார்கள். போராளிகளில் 1000 ம் பேருக்கு மேற்பட்டோர் கொல்லப் பட்டதாகவும்

காயமடைந்ததாகவும் அரசு கூறுகிறது. (சிங்களப் பத்திரிகைகளின் செய்திகளின் படி தலைமை மட்டத்தைச் சேர்ந்த புலிகள் மட்டும் 4000 இறங்கும் மேல் கொல்லப் பட்டுள்ளனர்.) இறந்தவர்களில் அநேகர் யுத்தகளத்தில் இறக்கவில்லை. சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப் பட்டவர்களே இவ்வாறு கொலைசெய்யப் பட்டவர்கள். இதனைடைய விடுதலைப் புலிகளின் தளபதிகளில் ஒருவரான கிட்டு லண்டனில் இருந்து இந்து பத்திரிகைக்கு விடுத்த அறிக்கையின் படி ஆயுதப்படையினரில் 1000 க்கு மேற்பட்டோரும் போராளிகளில் 100 பேரும் கொல்லப் பட்டுள்ளனர். அகதிகள்.

யுத்தம் காரணமாக தான் பிறந்த மண்ணிலேயே அகதிகள் தொகை மிகஅதிகமானும். வன்னிமாவட்ட ஈ. பி. ஆர். எல். எஸ். பா.உ திரு குகனேஸ்வரன் அகதிகள் பற்றிய புள்ளி விபரங்களை ஜூலை மாதம் 19 ம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். இவ் விபரங்கள் ஜூலை 20ம் திகதி வீரகேசரியில் வெளிவந்தன. ஆனால் சிங்கள ஆங்கில பத்திரிகைகள் இதை வெளியிடவில்லை. அரசின் உத்தியோக பூர்வமான புள்ளிவிபரங்களின்படி நாடு பூராவும் 14 மாவட்டங்களில் 712 அகதி முகாம்கள் உள்ளன. அகதிகளானோர் இடம் பெயர்ந்தோர் தொகை 11.5 லட்சமாகும். இத்தொகை எமது நாட்டு சனத்தொகையில் 15 க்கு ஒன்று என்னும் விதிகாசாரத்தை கொண்டது. அகதிகள் தொகை இன்னையும் விட அதிகம் என இந்த அறிக்கையே கூறுகிறது. யாழ்ப்பாணத்தில் மட்டும் 352 அகதி முகாம்களில் 3,53,000 அகதிகள் உள்ளனர். இதனைடையே 84,000 பேர் அகதிகளாக இந்தியாவில் தஞ்சும் அடைந்துள்ளனர். முகாம்களில் தங்கியிருப் போரின அனேகரது நிலைவேதனைக்குரியது. இவர்களில் மிகஅனேகர் தமது உடமைகள் அனைத்தையும் இழந்துள்ளனர். சிலருடைய குடும்ப அங்கத்தவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஆனால் அகதி முகாம்களில் கூட இவர்களால் நிம்மதியாக சுவாசிக்க முடியாதுள்ளது. அகதிமுகாம்களின் பாதுகாப்பு, தொடர்பாக எவ்வித உத்தரவாதமும் இல்லை. சம்மாந்ததுறை வீரமுனை அகதிகள் முகாம் தாக்கப்பட்டு 24 தமிழ் அகதிகள் கொல்லப்பட்டனர். அம்பாறை, பண்டாரதாவ கிராமத்தின் அகதிமுகாமிலுள்ள 240 சிங்களக் குடும்பங்கள் எந்நேரமும் தாங்கள் புலிகளால் தாக்கப் படலாம் எனும் பீதியில் உள்ளனர். ஷெல் தாக்குதல் காரணமாக ஆகஸ்ட் 07 ஆம் திகதி மட்டு பல்கலைக் கழகத்தில் அமைந்துள்ள அகதிமுகாமில் ஒருவர் கொல்லப் பட்டார். யாழ் மாவட்டத்தின் கொழும்புத்துறை, பாசையூர், புனித பட்டரிக்கல் லூரி ஆகியவற்றில் அமைந்துள்ள அகதிமுகாம்கள் விடானத் தாக்குதலுக்குள்ளாகி உள்ளன. அநேக அகதி முகாம்களில் தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு இடநெருக்கடி கொண்டவையாக உள்ளன. யுத்தம் காரணமாக போக்குவரத்து தடைப்பட்டுள்ளதால் உணவு உட்பட ஏனைய அத்தியாவசியப் பொருட்களின் விற்பனையும் சீராக நடைபெறவில்லை. சர்வதேச செஞ்சிறுவைச் சங்கம், பிரித்தானியாவைச் சார்ந்த குழந்தைகள் பாதுகாப்பு நிதியும் (Save the children fund u. k) ஒக்ஸ்பாம் போன்ற அமைப்புகளும் சர்வோதய போன்ற தொண்டர் அமைப்புகளும் கத்தோலிக்க திருச்சபை உட்பட்ட சமய அமைப்புகளும் உணவு விற்பனையில் ஈடுபட்டுள்ளன. இவற்றின் சேவைகள் கூட தேவைகளைப் பூர்த்தி செய்ய போதுமானவையாக இல்லை. அத்துடன் இவ்வாறு சேவையாற்றும் அமைப்புகளுக்கும் பலதடைகள் போடப்படுகின்றன.

அகதிமுகாம்களில் பணியாற்றும் தொண்டர்களுக்கு கூட பாதுகாப்புப் பற்றி எந்தவித உத்தரவாதமும் இல்லை. இவர்களின் சேவை உண்மையிலேயே

அகதிமுகாம்களில் பணியாற்றும் தொண்டர்களுக்கு கூட பாதுகாப்புப் பற்றி எந்தவித உத்தரவாதமும் இல்லை. இவர்களின் சேவை உண்மையிலேயே

# இந்த அழிவு....

போற்றத்தக்கது. ஆனால் சரியான முறையில் பயிற்சி பெற்றவர்களால் மலேசியா தடுப்பு மாத்திரை போன்ற மருந்து வகைகள் விநியோகிக்கப் படுவதால் சில முகாம்களில் பாரதுரமான நிலைமைகள் ஏற்பட்டுள்ளன. நிவாரணப் பொருட்கள் விநியோகத்தில் அநேக ஊழல்கள் இடம் பெறுவதால் அநேகமான அகதிகளுக்கு நிவாரணப்பொருட்கள் கிடைப்பதில்லை. சில சந்தர்ப்பங்களில் சரியான தொடர்புகள் இன்மையால் நிவாரணப் பொருட்கள் விரயமாகியும் உள்ளன. முஸ்லீம் மக்கள் தங்கியுள்ள முகாம்களில் ஒன்றுக்கு டின்னில் அடைக்கப்பட்ட இறைச்சி கணிசமான வளவு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு தங்கியிருந்த அகதிகளே மதக்காரணங்களுக்காக அவற்றைப் பெற்றுக் கொள்ள மறுத்துவிட்டனர். இவ்விதம் சிங்கள அரசாங்கத்திற்கு எடுத்துச் செல்லும் வேலைத்திட்டம் இல்லாததால் அங்குமுனை ஒன்றில் குவிக்கப்பட்ட நிலையில் விணுகிப் போய்விட்டன. மேலும் தமிழ் அகதிகள் தங்கியுள்ள முகாம்கள் மீது குறைந்த அளவிலேயே அக்கறை காட்டப் படுவதாகவும் குற்றம் காட்டப் பட்டுள்ளது. முகாம்களில் சனநெருக்கடி, நீர்ப்பற்றாக்குறை, துப்பரவீனம், சுகாதாரவசதிக் குறைவுகள் ஆகிய காரணங்களால் வயிற்றுடைந்த போன்ற தொற்று நோய்கள் பரவுகின்றன. அகதி முகாம்கள் ஒன்று இருப்பதை அறிந்து கொள்வதற்கு அதைக்காண வேண்டிய அவசியம் இல்லை. அதனை அண்மிக்கும் போது முகாமில் இருந்தவரும் தூர்நாற்றமே அகதிமுகாமு இருப்பதைக் காட்டிவிடும். என முகாமிற்கு சென்ற வைத்தியர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இது அகதிமுகாம்களைப் பற்றி விளங்கிக் கொள்ள ஒருநல்ல உதாரணம்.

மட்டக்களப்பில் உள்ள அகதிமுகாம்கள் ஒன்றின் நிலையை அறிவதன் ஊடாக நாம் இன்னும் இந்த நிலையை விளங்கிக் கொள்ள முடியும். குடும்பம் ஒன்றிற்கு வழங்கப்படும் 4 கிலோ அரிசியைத்தவிர வேறு எதுவுமே ஆகஸ்ட் மாதம்வரை அரசாங்கத்தால் வழங்கப்படவில்லை. ஒவ்வொரு குடும்பத்தவரும் தனித்தனியாகவே சமைக்கின்றனர். பொதுவான சமையலுக்கு எவ்வித திட்டமும் இல்லை. சுகாதாரத் திட்டணக்கைத் திறல் மருந்து வழங்கப்படவில்லை போதும் அவை போதுமானவையல்ல. சுகாதார மலசலசடை வசதிகள் இல்லை. சொல்லலாம். நாய், பூனைகளும், அகதிகளும் ஒன்றாகவே சீலிக்கின்றனர். மின்சார விநியோகம் முற்றாக இல்லை. நீர் வசதிகளும் குறைவு. மசல், எரிபொருட் தட்டுப்பாடும் இதற்கு காரணம். கிரண்டு கிணறுகள் மட்டுமே பாவனைக்குரிய நிலைமையில் உள்ளன. அவையும் துப்பரவானவை அல்ல. தண்ணீர் அசுத்ததால் வயிற்றுடைந்த பரவியுள்ளது. 20 பேர் வயிற்றுடைந்தால் இறந்துள்ளனர். நோயாளிகளை மட்டக்களப்பு வைத்தியசாலைக்கும் கொண்டு செல்லமுடியாது. இக்காலகட்டத்தில் முகாமில் இறந்தவர்கள் தொகை 20 ஆகும். கிழக்கு மாகாணத்தின் முகாம்களின் நிலைமை வடக்குடன் ஒப்பிடும் போது பரவாயில்லை என்றே கூறலாம். ஸ்ரீலங்கா இராணுவத்தின் அதிகாரம்

வலுயியாவிற்கு அப்பால் இல்லையென்றே கூறலாம். நிவாரணப் பொருட்கள் விநியோகத்திலும் புலிகளாலும், படையினராலும் இடைஞ்சல்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அண்மையில் யாழ்ப்பாணத்தில் நிவாரணப் பொருட்களை விநியோகம் செய்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்த செஞ்சிலுவைச் சங்கவாகனம் யுத்தம் காரணமாக தாக்குதலுக்குள்ளாகி உள்ளது.

**சாதாரண மக்கள் முகம் கொடுக்கும் பிரச்சனைகள்.**

யுத்தம் காரணமாக சாதாரண மக்களின் வாழ்கை சீர்குலைக்கப் பட்டுள்ள மட்டத்தை கவனிக்கும் போது வட கிழக்கு பகுதிகள் முழுவதும் ஒரு அகதிமுகாம்கள் என்றே கூறவேண்டும். வட கிழக்கின் எல்லையாக உள்ள ஏனைய பிரதேசங்களிலும் காடுகளில், அநேகர் விசேடமாக இளைஞர்கள் மறைந்து உள்ளனர். குடாநாட்டில் அகதிமுகாம்களில் தங்கியிருப்பவர்களும் வீடுகளில் வாழ்வவர்களும் சமமான அகதிநிலைக்கே தள்ளப்பட்டுள்ளனர்.

பணத்தட்டுப்பாடும் விலைவாசியும் குடாநாட்டைப் பொறுத்தவரை உணவுப்பொருட்களுக்கு பெருந்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இன்று யாழ்ப்பாணத்தில் விநியோகிக்கப்படுவது சனத்தொகையில் ஐந்த வீதமான மக்களுக்கு மட்டுமே போதிய உணவாகும். அங்கு எரிபொருளும் கொண்டு செல்லமுடியாது. அத்தியாவசிய உணவுப் பொருட்களும் பங்கீட்டு முறையிலேயே வழங்கப்படுகின்றன. பாண் ஒரு இறா ரூ 6, சீனி ஒரு கிலோ ரூ 90, அரிசி ஒரு கிலோ ரூ 30, பெட்டிரோல் ஒரு லீட்டர் ரூ 125 குழந்தைகளுக்கான பால்மா இல்லாத காரணத்தால் குழந்தைகளும் இறந்துள்ளனர்.

உணவுப் பொருட்கள் விநியோகிக்கும் மற்றும் போக்குவரத்து வாகனங்களும், தீவிரப்பகுதிகளில் கிளையில போக்குவரத்தில் ஈடுபடும் படகுகளும் கூட விமானத் தாக்குதலுக்குள்ளாகி உள்ளன. கோட்டையைச் சுற்றியுள்ள பிரதேசம் முழுவதும் தரைமட்டமாகி உள்ளது. திருகோணமலை, மட்டக்களப்பு நகரங்களில் அநேகவீடுகள் கடைகள் தீக்கிரை ஆக்கப்பட்டுள்ளன. அச்சவேலி, காரைநகர் பகுதிகளும் பலத்த விமானத் தாக்குதலுக்குள்ளாகி உள்ளன. எதிர்க்கட்சிகளும் ஏனைய அமைப்புக்களுமாக 35 ஸ்தாபனங்கள் கூட்டாக விமானத் தாக்குதல் மூலம் நாடாத்தப்படும் மக்கள் படுகொலைகளை நிறுத்தாமாறு கோரிக்கை விடுத்திருந்து விமானத் தாக்குதல்களால் ஏற்பட்ட அழிவுகளை நாம் சலபமாக கணக்கிடலாம்.

வடக்கில் வாழ்பவர்களுக்கு தமது வாளுவிகளின் F.M அலைவரிசையினூடாக விமானிகளது தகவல் பரிமாற்றங்களை செவ்வெடுக்க முடிகிறது. விமான ஒட்டிகளின் விருப்பு வெறுப்புக்கு ஒரு ஏற்பவே இதனூடாக நாம் அறியலாம். வடக்கிலிருந்து கிடைத்த இன்னொரு செய்தியின்படி பெற்றோல், ரபர் கலந்த நெருப்பை ஏற்படுத்தக் கூடிய பதார்த்தங்களை உள்ளடக்கிய உருளைத்தொட்டிகள் (பரல்கள்) விமானத்திலிருந்து வீசப்படுவதால் மக்களுக்கும் உடமைகளுக்கும் பெருஞ்சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இவற்றின் மத்தியில் மிகவும் கீழ்த்தரமான

செயல்களும் இடம் பெறுகின்றன. இண்பிரச்சனைக்கு தீர்வுகாணும் முகமாக அனைத்து மக்களும் உரிமைகளை ஏற்றுக்கொள்வதும் போதிய அளவு உத்தரவாதம் அளிப்பதுமான முறையில் இவங்கையில் சமஷ்டி அமைப்புமுறை ஏற்படுத்தப்படல் வேண்டும் என யாழ்ப்பாணத்தோடு ச. திருச்சபை, இந்த சபை, தென் இந்திய திருச்சபை, மெதடிஸ்ட் சபை, ஆகியவற்றின் தலைவர்கள் முன்மொழிந்து அறிக்கை விடுத்தனர். இவ்விதக்கைக்காண விளைவை உடனேயே காணமுடிந்தது. நல்லூர் கோவில், யாழ்ப்பாண இல்லம், தேவமடா கோவில் உட்பட வழிபாட்டுக்குரிய தலங்கள் மீது மனித கழிவுப் பொருட்கள் நிரப்பப்பட்ட உருளைத்தொட்டிகள் விமானத்திலிருந்து போடப்பட்டன. மனித கழிவு, நிரப்பப்பட்ட உருளைத்தொட்டிகள் பரிசுத்த தலங்களை கேவலப்படுத்தும் நோக்குடன் மூன்று தினங்கள் தொடர்ச்சியாக போடப்பட்டன. ஏற்பட்டுள்ள அழிவுகளைப் பற்றி இன்னும் தொடர்ந்து கூறமுடியும் இவற்றுக்கு பதில் கூறவேண்டியவர்கள் யார் என விவாதிக்கவும் முடியும். ஆனால் யுத்தம் தளது கோரத்தன்மையை வெளிக்காட்டி பல்லாயிரக் கணக்கான உயிர்களை குடித்துக் கொண்டிருக்கிறது. அழிவுகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன. இன்று எழும் முக்கியமான கேள்வி ஒன்றே! அது இந்த அழிவு இன்னும் எத்தனை காலம் தொடரவேண்டும்?

## (யாதும் ஊரே..)

என்று அமெரிக்காவில் வாழும் இஸ்ரேல் முக்கியஸ்தர்கள் புஷ் நிர்வாகத்தின் மீது சீறிப் பாய்கின்றனர். இஸ்ரேல் உதாசீனம் செய்து அரபு நாடுகள் மீது அதிக அக்கறை காட்டுவதால், அமெரிக்காவின் மிக நெருங்கிய கூட்டாளி என்ற நிலையில் இருந்து இஸ்ரேல் தள்ளப்பட்டு விட்டதாக இவர்கள் கருதுகின்றனர். ஆயினும் இஸ்ரேல் மீதான அமெரிக்க அதிகாரத்தைய மிக நுணுக்கமாக அணுகி செய்தி வெளியிட்டுள்ள இஸ்ரேலிய பத்திரிகைகள் பலவும் பலஸ்தீனியர் தொடர்பான சமாதான தீர்வுகளுக்கு இஸ்ரேல் ஒத்துழைக்க தவறியதால் ஏற்பட்டுள்ள விபரீதம் இது என்றும் இஸ்ரேலின் இந்த பிடிவாதம் தளர்த்தப்பட வேண்டும் என்றும் கண்டனம் தெரிவித்துள்ளன.

ஒரு இலட்சிய வீரனாகும் வாய்ப்பு ஒன்று தோன்றியுள்ளது. குவைத்திலிருந்து ஈராக் வெளியேற வேண்டுமாயின், இஸ்ரேல் கைப்பற்றியுள்ள பலஸ்தீன மண்ணில் இருந்து வெளியேற வேண்டும். வெள்ளையில் இருந்து சிரியா தன் படைகளை வாபஸ் பெற வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளார். விளேவாக வளைகுடா நெருக்கடியும் பலஸ்தீனப் பிரச்சனையும் பிணைக்கப்பட்டு சம்பந்தப்பட்ட சகலரும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.

இவ்விதமாக அமெரிக்க இஸ்ரேலிய உறவில் கசப்பு ஏற்பட்டிருந்த சமயம் பார்த்து இஸ்ரேல் 21 பலஸ்தீனியர்களை சுட்டுக் கொலை செய்து, 150 பேரை படுகாயப்படுத்தி மீண்டும் கெட்ட பெயரை எடுத்துக் கொண்டுள்ளது. இதனால் பலத்த அகௌகரியங்களுக்குள் தள்ளப்பட்டுள்ளவர் அமெரிக்க ஜனாதிபதியே. தன்னை ஒரு சம்பியனாக காட்டிக் கொள்ள மென்மேலும் வாய்ப்பைப் பெற்றவர் ஈராக்கிய ஜனாதிபதி சதாம் ஹுசேன் தான். -மெக்காவைய, மெதீனாவையும் ஜெருசலேமையும் இஸ்லாமிய விரோதிகளிடம் இருந்து காப்பாற்றுவேன் என்ற அவரது கோசத்துக்கு இச்சம்பவம் ஊட்டம் அளித்து விட்டது. மலைக்கோவிலில் இது போன்ற வன்செயல்களை ஏற்கனவே எதிர்பார்த்திருந்தும், தடுக்க நடவடிக்கை எடுக்காமல் நிலைமையை இவ்வளவு தூரம் மோசமடையச் செய்த இஸ்ரேல் மீது அமெரிக்காவுக்கு மட்டும் அல்ல, முழு உலகுக்குமே ஆத்திரம். வளைகுடா நெருக்கடியில் அமெரிக்காவுடன் அணிவகுத்து நின்ற சவுதி அரேபியா, எகிப்து, சிரியா போன்ற நாடுகளும் இஸ்ரேலின் இறக்கக் கொலைகளை ஆட்சேபித்துள்ளன. இஸ்ரேலின் இந்த செயலால் மத்திய கிழக்கு முழுவதும் இன்று சதாம்

சர்வதேச அரங்கில் ஒரு புதிய பதட்ட நிலையைத் தோற்றுவித்துள்ள இச்சம்பவத்தின் பின்னணி பற்றி பல்வேறு ஊகங்கள் உண்டு. வளைகுடாப் பிரச்சனையில் முழு முஸ்லீம் உலகின் ஆதரவையும் பெறவேண்டுமா ஈராக்கினை இது தூண்டப்பட்டிருக்கலாம். வளைகுடா நெருக்கடியைப் பயன்படுத்தி, இச்சந்தர்ப்பத்தில் தமது பிரச்சனைக்கு ஒரு முடிவு காணவே பலஸ்தீனியர்கள் இதனை தூண்டியிருக்கலாம். அமெரிக்காவின் புதிய அராபிய உறவுக்குள் பிளவை ஏற்படுத்தி, சீர்குலைந்து போயிருந்த அமெரிக்காவுடனான உறவை மீள வலுப்படுத்திக் கொள்ளவே இஸ்ரேலிய ரே இதைத் தூண்டியிருக்கலாம். எது எவ்வாறாயினும் இன்று ஐ.நா சபையில் இஸ்ரேலைக் கண்டித்து அமெரிக்காவே தீர்மானம் கொண்டு வரவும், தன்னிடமுள்ள புதிய ரக ஏவுகணைகளுக்கு இஸ்ரேல் இரையாவது திண்ணம் என்று சதாம் சத்தமிடவும், ஈராக்குக்கு எதிரான ஆத்திரத்தைக் கிளறி, அமெரிக்க அணியில் பிளவை ஏற்படுத்தவும், வளைகுடா நெருக்கடியை, பலஸ்தீனியர் பிரச்சனைக்கும் உடனடியாக தீர்வு காண முயற்சிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை ஏற்படுத்தவும், மத்திய கிழக்கில் யுத்த சாதகியங்களை மென்மேலும் வலுப்படுத்தவும், மேலாக சர்வதேச அரங்கில் ஒரு குட்டிச் சாத்தானே என்று இஸ்ரேல் கெட்ட பெயர் சம்பவம் வழிவகுத்து விட்டது.

## மிக் விமானங்களை வாங்கவில்லை.

**விமானப்படைத் தளபதி குணவர்த்தன அறிவிப்பு**

இலங்கை விமானப்படைக்கு மிக் ரக விமானங்களை வாங்கியுள்ளதாக புலிகள் வெளியிட்ட செய்திகளை விமானப்படை தளபதி ரென்ஸ் குணவர்த்தன மறுத்துள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள் காட்டி வெளிநாட்டு செய்தி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மிக் ரக விமானங்களை வாங்கும் எண்ணம் தங்களுக்கு எள்ளவும் இல்லை என்றும் சீனாவிடம் இருந்து வை 12 ரக விமானங்களையே வாங்குவதாக முடிவு செய்துள்ளதாகவும் அச்செய்தி மேலும் தெரிவித்தது.

## அகதிகள் பலி இந்தியா செல்கையில் துயரச் சம்பவம்

**இராஜேஸ்வரம்**  
மன்னாபுரம் அகதிகளை ஏற்றிக் கொண்டு இந்தியா புறப்பட்ட வள்ளம் ஒன்று ஆழ்கடலில் கவிழ்ந்ததில் குறைந்தது 66 பேர் பலியாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. படகில் பயணம் செய்த 98 பேரில் பதினொரு பேர் இந்தியக் கடற்படையினரால் காப்பற்றப்பட்டனர். பதினேழு பேரினதும் சடலங்கள் தனுகோடி பகுதியில் கரையொதுங்கி உள்ளன.

இவர்களில் பலர் அனலை தீவைச் சேர்ந்தவர்கள் எனவும் இராணுவம் தீவுப்பகுதியில் நிலைகொண்டதை அடுத்து அங்கிருந்து வெளியேறி மன்னாபுரம் சென்று அங்கிருந்து இந்தியாவுக்கு தப்பிச் செல்கையிலேயே இத்துயரச் சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

புலிகள் சுதந்திரமாக பயணம் செய்ய அனுமதிக்கதை அடுத்தும் கடும் உணவுப் பஞ்சத்தினாலேயுமே இவர்கள் வெளியேறி இருந்தனர் என்று உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

### அம்பாறையில்

### ஆறு கிராமவாசிகள் கொல்லப்பட்டனர்

**கொழும்பு**  
அம்பாறையில் ஐந்து கிராமவாசிகள் கொல்லப்பட்டுள்ளனர். புலிகளுக்கும் அரச படைகளுக்கும் இடையில் நடைபெற்ற மோதலின் போது இந்த பொதுமக்கள் கொல்லப்பட்டனர். கைதான தமது சகாக்களை மீட்க முற்பட்ட புலிகளின் மோதலின் போது தப்பியோட முயன்ற ஐந்து புலிகளும் கொல்லப்பட்டதாக அரச அறிவித்துள்ளது.

### இந்திய கடவுச்சீட்டு கிடைத்தவர்கள்

### நாட்டை விட்டு வெளியேற வேண்டும்.

இந்திய கடவுச்சீட்டு பெற்றவர்கள் உடனடியாக நாடு திரும்ப வேண்டும் எனவும் அவ்வாறு போக மறுப்பவர்களின் வேலை நிறுத்தப்படும் எனவும் ஹட்டன் பகுதியில் உள்ள சில தோட்டங்களில் எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆனால் கடவுச்சீட்டு பெற்றவர்களில் பலர் இந்தியா செல்ல தயாராய் இல்லை என்றும் தங்களின் எதிர்காலத்தை தீர்மானித்துக் கொள்ள அவர்களுக்கு இருக்கும் உரிமை மதிக்கப்படல் வேண்டும் எனவும் எனவே இம்மக்களின் அபிலாசைகளை அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்களின் கருத்துக்களை கேட்டறிந்து இது தொடர்பான ஒப்பந்தத்தை இந்திய இலங்கை அரசுகள் மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என மலையக மக்கள் முன்னணி தலைவர் சந்திரசேகரன் அமைச்சர் ரஞ்சன் விஜேரத்தினவுக்கு எழுதியுள்ளார்.

### முஸ்லிம் தமிழ் கட்சிகள் பேச்சுவார்த்தை

வடகிழக்கு இடையே குறித்து தமிழ் முஸ்லிம் கட்சிகள் இணக்கத்திற்கு வர வேண்டும் என உட்சித் தலைவர்கள் மாநாட்டில் ஐந்துபதி தெரிவித்ததை தொடர்ந்து வடகிழக்கு நிரந்தர இடையே அரகியல் உரிமைகள், அபிலாசைகளை பூர்த்தி செய்வது தொடர்பாக ஆறு தமிழர் கட்சிகள் மீண்டும் முஸ்லிம் கட்சிகளுடன் பேச்சு நடத்த தீர்மானித்துள்ளதாக அக்கட்சிகளின் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதே நேரத்தில் வடக்கு கிழக்கில் யுத்தம் நிறுத்தப்பட்டு அரசும் புலிகளும் மீண்டும் பேச்சுநடத்த வேண்டும் எனவும் இதற்கு வசதியாக யுத்த நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என வர்த்தக அமைச்சர் ஏ.ஆர்.மனோர் கலந்து கொண்ட சமாதான மாநாடு ஒன்றில் தமிழ் முஸ்லிம் பிரமுகர்கள் ஏகோபித்த வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

## வடகிழக்கு தவிர்ந்த இடங்களில்

### குட்டிப் பொதுத் தேர்தல்

இன்னும் இரு மாதங்களில் வடகிழக்கு தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் குட்டிப் பொதுத் தேர்தல் ஒன்றை நடத்த அரசாங்கம் தயாராகி வருகிறது. இத்தேர்தலுக்கான ஏற்பாடுகள் தற்போது உயர்மட்டத்தால் ஆராயப்படுவதாகவும் அடுத்த மாதத்தில் நியமனங்கள் கோரப்படுவதற்கு திட்டமிட்டு வருவதாகவும் தெரிகிறது. மூன்று வருடங்களுக்கு முன்பு நியமனங்கள் கோரப்பட்டு ஒத்திவைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களை நடத்துவதன் மூலமே இக்குட்டிப் பொதுத் தேர்தல் இடம் பெற இருக்கிறது.

### பல்கலைக்கழக மாணவருக்கு வசதிகள்

**கொழும்பு**  
வடக்கு கிழக்கு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்கள் தம்பறை வளாகத்தில் தமது கல்வியைத் தொடர அனுமதிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மாணவர்களுமின் தலைவர் அர்ஜுன அலுவலிகாரை தெரிவித்துள்ளார். தம்பறை வளாகத்தில் இவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்றும் மருத்துவ பிரிவு மாணவர்களின் விவகாரத்தில் மாத்திரம் தடங்கல்கள் உள்ளன என்றும் கூறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

### குவைத்திலும் இலங்கையர் கொலை

குவைத்தில் உள்ள இலங்கை தூதுவரகத்தில் நடைபெற்ற மோதலில் ஒரு சிங்களவரும் ஒரு தமிழரும் கொல்லப்பட்டுள்ளனர். தங்களுக்கு சகல நாடுகளுக்கும் செல்லக்கூடியதாக தங்கள் கடவுச்சீட்டுகளில் முத்திரை பொறிக்கப்பட வேண்டும் என்று சில தமிழர்கள் கோரிய போது இலங்கை தூதுவரக அதிகாரிகள் மறுக்கதை அடுத்து இந்த மோதல் இடம் பெற்றது. பலர் இலங்கைக்கு திரும்பிக் கொண்டிருந்த போதிலும் தங்கள் வேறு நாடுகளுக்கு போகவிரும்புவதாக கூறி இவர்கள் இவ்வாறு கோரிக்கை விடுத்திருந்தார்கள். தங்கள் கோரிக்கைகள் மறுக்கப்பட்ட போது பஸ்ஸில் வந்து இவர்கள் தாக்குதலை நடத்தியிருக்கிறார்கள்.

### கொழும்பில் மொசாட் உளவாளி

#### புலிகள் பற்றி மேலதிக தகவல்

புலிகள் உபயோகித்து வரும் கண்ணி வெடிகள் மொசாட் தயாரிப்புகளே என்று மொசாட் உளவாளியான விக்டர் ஒஸ்ட்ரோவ்ஸ்கி கூறியுள்ளார். கொழும்பில் ஏரிக்கரைப் பத்திரிகைகளுக்கு அளித்த விசேட பேட்டியின்போது இந்த தகவலைக் கூறியுள்ளார்.

பணம் இருந்தால் புலிகள் எதையும் கொள்வனவு செய்ய முடியும். புலிகள் பெற்றுக் கொண்ட அனைத்து ஆயுதங்களுக்கும் பணம் செலுத்தியுள்ளார்கள் என்றும் தெரிவித்த அவர் கண்ணி வெடியில் அதிக கவனம் செலுத்தியமை சனத்தொகை பற்றிய அனுமானமே என்றும் கூறியுள்ளார்.

சில ரக கண்ணி வெடிகள் இஸ்ரேலில் தயாரிக்கப்பட்டதாகவும் பல பாலஸ்தின விடுதலை இயக்கம், லெபனான், சிரியா ஆகிய இடங்களில் கைப்பற்றப்பட்டவை என்றும் அவற்றை புதுப்பித்து தமிழர்களுக்கு விற்று விட்டதாகவும் அவர் கூறியுள்ளார். அதனாலேயே சில கண்ணிவெடிகள் சோவியத் அடையாளத்துடன் இலங்கையில் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு பயிற்சி பெறச் சென்ற புலிகள் லண்டன் ஊடாகவே இஸ்ரேல் சென்றனர், பாஸ்போர்ட்டில் அடையாள முத்திரை பொறிக்கப்படுவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

### டென்மார்க் உண்டியல்காரரின்

### ஆயுதக் கொள்வனவு முயற்சி அம்பலம்

ஒஸ்லோ

மத்திய கிழக்கு ஆயுத வியாபாரி ஒருவருக்கு டென்மார்க்கிலிருந்து புலிகள் 90 ஆயிரம் டொலர்களை அனுப்பியுள்ளதை டென்மார்க் பொலிசார் விசாரணையில் இருந்து அறிந்துள்ளனர். புலிகளின் அலுவலகம் பொலிசாரால் முற்றுகையிடப்பட்டு சோதனைக்குள்ளாதாகவும் அப்போது அங்கு வசிக்க தமிழ் அகதிகளின் விலாசங்கள் என்பனவும் கிடைத்துள்ளன. டென்மார்க்கில் உள்ள தமிழர்களை பொலிசாருடன் ஒத்துழைக்க முன்வருமாறு டென்மார்க் பொலிசார் கோரியுள்ளனர். கடந்த ஆறு மாத காலமாக புலிகள் மீது டென்மார்க் பொலிசார் விசாரணை செய்து வருவதாகவும் அங்குள்ள புலிகள் பொறுப்பாளரும் அவரது உதவியாளரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பந்தில் படகு விபத்தில் சிவபதமடைந்த அனலைத் வைச் சேர்ந்த அந்தணர்களுக்கு ஆத்மசாந்திப் பிரார்த்தனையும் மதிய போசனமும் லான்ஸ்டவுன் கூட்டுறவு இல்லம் மூன்றாம் மாடி பொதுமண்டபத்தில் 27.10.90 சனிக்கிழமை பகல் 11 மணிக்கு நடைபெறும்.  
தொடர்புகளுக்கு 416- 534-0011

1. அனலினை வெளியிடப்படுகிறது.  
2. இ. குருசேவல்  
3. Member of Ethnic Press Council Of Canada.  
4. ishchev  
5. Unit, M4Y 2T7, Tel: (416) 920 9081 Fax: 963 5738

6. வேற்கிரமம், உங்கள் கருத்துக்களை எழுத்து மூலமாக அனுப்புகள். உங்கள் கருத்துக்கள் உங்கள் தொலைபேசி இலக்கங்களையும் விலாசங்களையும் குறிப்பிடுங்கள். ஆக்கங்களை மீள் பல்படும் கருத்துக்களுக்கு எழுதியவர்களை பொறுப்பு, படைப்புகளில் வரும் கருத்துக்கள் பனிநாடுகளுக்கு ஆறு மாதங்களுக்கு \$30.

### இலங்கையில் இடம் பெயர் நிவாரணத்திற்கு செஞ்சிலுவைச்சங்கம்

தற்போது

தோருக்கு உதவி வேண்டுகோள் டை. தங்குமிடம், இலங்கை தும். மேலும் வும் உணவு ன நிலையில்

பெலாமி ங்க கிளை னைத்தும் ளுக்கு 9 இல:

தென்றலென் மயங்கினேன் புயலாய் வந்ததே தடுமாறினேன் இருந்தும் உனக்குள்ளிருப்பது தேன் எனப் பருகினேன். துடிதுடித்து மாய்கின்றபோது தான் உனக்குள்ளிருப்பது விசம் எனப் புரிந்து கொண்டேன்.